

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கம்புறுப்பிட்டிய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொறுப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, கம்புறுப்பிட்டிய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வின்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து நிதிக் கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான

உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்சுற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்சுற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விவேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) ரூபா 1.03 மில்லியனிற்கான நூலகப் புத்தகங்கள் கொள்வனவு செய்யும் போது அந்த பெறுமதி நூலகப் புத்தகக் கணக்கில் வரவு வைத்து மூலதனச் செலவீட்டிற்கான அரசிறை உதவித் தொகை பங்களிப்புக் கணக்கு செலவு வைக்க வேண்டிய போதிலும், ரூபா 233,988 இற்கான கழிவுத் தொகை இன்றி பணமாக செலுத்திய ரூபா 798,392 தொகை மாத்திரம் கணக்கீடு செய்யப்பட்டிருந்தமையால் நூலகப் புத்தகங்களின் பெறுமதி அந்த எண்ணிக்கையினால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.	இணங்கவில்லை என. 2024 ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட புத்தகங்களின் பெறுமதி ரூபா 798,392 தொகை எனவும், நூலக புத்தக சேர்வுப் பதிவேட்டின் படி பெறுமதி ரூபா 1.03 தொகை எனவும், வித்தியாசம் ரூபா 233,988 தொகை கிடைத்த கழிவாகும் என.	சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ) 2025 ஆண்டிற்காக உடன்படிக்கை மேற்கொண்டிருந்த பிரதேச சபை நுழைபாதைகள் அபிவிருத்தி செய்யும் செயற்திட்டங்களின் பெறுமதி ஆகிய ரூபா 2.4 மில்லியன் தொகை மீளாய்வாண்டின் மூலதன கடன்கொடுத்தோரின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாக கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) மீளாய்வாண்டின் கூட்டுத்தொகை ரூபா 1.36 மில்லியனிற்கான மூலதனச் செலவுகள் காணிகள் மற்றும் கட்டிடங்களின் கீழ் மூலதனப்படுத்தியிருக்கவில்லை.	2025 ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	காணிகள் மற்றும் கட்டிடங்களின் கீழ் சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஈ) மீளாய்வாண்டின் போது பலவின கடன்கொடுத்தோர் மீதி ரூபா 0.21 மில்லியன் தொகை குறைவாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாக கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(உ) மீளாய்வாண்டின் போது நிலுவை ஒரே 2025 ஆண்டில் சரி செய்வதற்கு சரியாக கணக்கீடு தடவையில் பெறும் பணம் ரூபா நடவடிக்கை எடுக்கப்படும். செய்ய நடவடிக்கை 100,000 தொகையினை கணக்கீடு எடுக்க வேண்டும். செய்திருக்கவில்லை.

1.6.2 இணக்கஞ் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 02 கணக்கு விடயங்கள் தொடர்பான மீதிகள் மற்றும் அதற்குரிய துணைப் பதிவேடுகளில் காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 178,467 தொகைக்கான வித்தியாசம் ஒன்று காணப்பட்டது.	2025 இறுதிக் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்யப்படும் என.	உரிய மீதிகளின் வித்தியாசங்களை இணக்கஞ் செய்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிலையான சொத்துக்கள் பதிவேடு சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுத்தொகை ரூபா 33.19 மில்லியன் தொகைக்கான 02 கணக்கு விடயங்களை திருப்திகரமாக பரிசோதனை செய்ய முடியாதிருந்தது.	2025 ஆண்டின் போது குறிப்பிட்ட நிலையான சொத்துக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என.	நிலையான சொத்துக்களின் மீதிகளை உறுதிப்படுத்தும் நிலையான சொத்துப் பதிவேடு கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 11.99 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 1.47 மில்லியன் தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரி மற்றும் வரி	14,439,080	11,228,951	12,055,551	5,026,703	4,270,000	3,095,961	2,756,975	5,853,303
(ii) வாடகை	14,804,600	10,808,215	11,354,812	3,417,594	9,266,800	9,974,533	12,335,479	3,964,191
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்	2,151,500	1,470,247	1,506,247	-	1,286,500	1,429,581	1,431,881	36,000
(iv) ஏனைய வருமானங்கள்	17,695,260	16,584,455	16,584,455	-	27,912,000	22,416,817	22,602,742	-
மொத்தம்	49,090,440	40,091,868	41,501,065	8,444,297	42,735,300	36,916,892	39,127,077	9,853,494

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்பட்டுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) வீதவரி

மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறு காணப்பட்ட மில்லியனிற்கான மீதியில் வருடங்களுக்கு மிகையான வீதவரி அலகுகள் மீதியாகும்.

ரூபா 138,849 இற்கான தொகையொன்று அறவிடப்பட்டிருந்ததுடன், ரூபா 1,086,015 தொகை எதிர் காலத்தில் அறவிடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.

நிலுவை விரைவாக அறவிடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) வாடகை

(i) சபைக்கு சொந்தமான கடைகளில் இருந்து மில்லியன் நிதியை வாடகையொன்று காணப்பட்டது. அவற்றில் 07 கடையறைகள் தொடர்பாக தொகையை மிகைத்த மீதிகள் காணப்பட்டது.

நிலுவை ரூபா 100,000 தொகையை மிகைத்துள்ள 03 கடையறைகளுக்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு கடையறையில் இருந்து ரூபா 128,052 இற்கான தொகையொன்று 2025 மார்ச் 19 திகதி செலுத்தப்பட்டிருந்ததெனவும், 02 கடையறை வாடகையாளர்கள் நிலுவைத் தொகையை பகுதிகளாக செலுத்தப்படுகின்றதென.

நிலுவை விரைவாக அறவிடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ii) தென் மாகாண, உள்ளூராட்சி ஆணையாளரின் 2010 திசெம்பர்

நிலுவை ஒரே தடவையில் பெறும் பணத்தை அறவிடு செய்வதற்காக நடவடிக்கை

சுற்றிக்க ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்து ஒரே தடவையில்

27 திகதிய தபபா/பபாகோ/2010/01 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் பந்தி 04 இன் படி கடையறை வாடகைக்கு கொடுக்கும் போது ஒரே தடவையில் பெறும் பணம் அல்லது குத்தகைக்கு எடுப்போரின் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் சபையின் அங்கீகாரத்தின் மீது 06 மாதங்களுக்குள் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு இணங்காமல் 03 கடையறைகள் வாடகைக்கு கொடுக்கும் போது கூட்டுத்தொகை ரூபா 100,000 தொகைக்கான ஒரே தடவையில் பெறும் பணம் அறவீடு செய்திருக்கவில்லை.

எடுக்கப்படும் என.

பெறும் பணம் விரைவாக அறவீடு செய்யப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு

ஒப்பந்தகாரர்களுக்கு 05 சந்தர்ப்பங்களில் மிகையாக செலுத்தியிருந்த ரூபா 1.14 மில்லியன் தொகை 02 வருடங்களை மிகைத்திருந்த போதிலும், அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

ரூபா 565,856 இற்கான தொகை அறவீடு செய்யப்படாமை தொடர்பாக தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும், ரூபா 579,485 தொகை சபை நிதியத்திற்கு செலவு வைக்கப்படும் எனவும்.

பரிந்துரை

மிகையாக செலுத்திய பணம் விரைவாக அறவீடு செய்ய வேண்டும்.

3.2 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) ஆளணித் திட்டத்தின் படி மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு சபையின் 43 பதவிகள் மிகையாக காணப்பட்டது.

சபையின் கருத்துரை

பதவியணி மீளாய்வின்படி சமப்படுத்திக்கொள்வதற்காக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என.

பரிந்துரை

சபைக்காக பதவியணி தேவைப்பாடு தொடர்பாக மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதன்படி பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) சபையில் கடமையாற்றும் ஆரம்ப தர 09 ஊழியர்களுக்கு பதவிக்கு குறித்தொகுக்கிய கடமைகள் சாட்டப்படாமல் வேறு கடமைகள் சாட்டப்பட்டு அந்த ஊழியர்களுக்கு மீளாய்வாண்டின் போது சம்பளங்கள் மற்றும் படிகள் என ரூபா 5.19 மில்லியன் தொகை சபை நிதியத்திலிருந்து செலவிடப்பட்டிருந்தது.

அங்கீகரிக்கப்பட்ட பதவியணிகளில் சில பதவிகளில் காணப்படுகின்ற மிகைகள் மற்றும் சில பதவிகளில் காணப்படுகின்ற பற்றாக்குறைகளின் படி சேவையின் தேவைப்பாட்டின் மீது குறிப்பிட்ட ஊழியர்களுக்கு கடமை சாட்டுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என.

சபையில் உள்ளவாறான பதவியணி தேவைப்பாடு தொடர்பாக மீளாய்வு செய்யப்பட வேண்டியதுடன், பதவிக்குரிய கடமைகள் சாட்டப்பட வேண்டும்.